

ନୀତିବିଜ୍ଞାନ ପରୀକ୍ଷାପତ୍ର.



Q25:417

N12

170472

சிவமயம்



ஆலங்காடு

மகாபாட்சியைதநங்கிய

நீர்மாந் ரா. ம. சிதம்பர செட்டியாரவர்கள்  
மாணுக்கருளொருவரும்.

இராஜமன்னர்குடி நாட்டினல் எழுஷ்கூல்  
தமிழ்ப்பண்டிதருமாகிய

தி. குப்புசாமி ஐயரவர்கள்

இயற்றிய

வி.நாயகர் சலிவெண்பா

வி.நாயகரிரட்டை யண்மாலை

சீ. வாதநூராஜகளிரட்டை மணிமாலை

இங்கவ

திருநாளூர் போர்டு ஹெஸ்கூல் மாஸ்டரும்  
சிங்கவளம் வித்துவானுயாகிய பர்ம்பரீ சுந்தரேசபாரதியார்  
அவர்களாற் பர்சோத்திக்கப் பேற்று

டெந்காங்கு வெ. நாகரத்தனமையரவர்களால்

மன்னர்குடி சம்பக லெட்சமி விலாஸ் அச்சக்கூடத்தில்  
பதிப்பிக்கப்பெற்றன.

Q25:417

12-4-1912.

அன்றை 2

N12

120472

கிவமயம்

ஆலங்காடு

பகாமாட்சிஸெதங்கிய

ஸ்ரீமாந்தர. ம. சிதம்பர செட்டியாரவர்கள்  
மாணுக்கருளொருவரும்.

இராஜமன்னர்குடி நாடுணல் ணவீர்ஸ்கூல்

தமிழ்ப்பண்டிதருமாகிய

தி. குப்புசர்மி ஐயரவர்கள்

இயற்றிய

## விநாயகர் கலி வெண்பா

விநாயகரிரட்டை யணிமாலை

ஸ்ரீ. வாதாழுரடிகளிரட்டை மணிமாலை


இவை

திருவாழூர் போர்டு தைலஸ்கூல் மாஸ்டரும்

சிங்கவளம் வித்துவானுமாகிய பர்ம்யர் சுந்தரேச பாரதியார்  
அவரிகளால் பர்சோதிக்கப் பேற்று

நெபங்காநாடு வெ. நாகரத்தினமையரவர்களால்

மன்னர்குடி சம்பக லெட்சமி விலால் அச்சக்குட்டக்கில்  
பதிப்பிக்கப்பெற்றன.



சிவமயம்

### சிறப்புப்பாயிரங்கள்

திருவாறு போர்டு தலைவர்கள் மாஸ்டர்கும் சிங்கவனம் வித்துவானு மாகிய பிரம்மஹி சந்தரேச பாரதியாரவர்கள்

இயற்றியது

எரம்பற் கண்பா ரிரட்டை மணிமாலை  
வாரம் பெறுகவிவெண் பாமாலை—நேரிம்பர்ப்  
தூமியிலோப் பில்லாப் புலவன்மறை யோன்குப்புச்  
சாமியுள்ளன் போவினெந் தான்

ஆலங்காடு மகா மாட்சிமை தங்கிய மீமான் சிதம்பர செட்டியாரவர்கள்  
மானுக்கரும்

இராமனுதபுரம் ஸமஸ்தான வித்துவானும்  
மன்னார்குடி பிண்டிலோகாலேஜ் தமிழ்ப் பண்டிதருமாகிய  
மகா-ஏ-ஸ் சர்க்கரை இராமசாமிப்புலவரவர்கள்.

இயற்றியது

பணிமாலை யணிந்தகளை பதிமகிஞும் படிகவிவெண் பாவிரட்டை  
மணிமாலை யவன் ஞோளில் வளைந்ததுடன் றமிழ்நியும் வற்றூவைகை  
யணிமாலை யாய்வளைந்த வாதலூரடிகளுக்கு மருமிரட்டை  
மணிமாலை புளைந்தனிந்தான் றமிழுணர்குப் புச்சாயி மறைவல்லோனே



சிவமயம்.



Q25.41  
712

## விநாயகர் கலி வெண்பா.

திங்களனி செஞ்சடையாய் தெய்வத் திருச்சிற்றுய்  
கொங்கலிழுக் கொன்றையனி சூஞ்சரமே—யங்காருளாள்

துதரங் தன்னிற் புனிதமாம் பாரதத்தை  
யாதரங் கொண்டெழுது மற்புதத்தோய்—காதலித்த

வன்பாளர் வேண்ட வவர்முன்னர்ப் போந்தருளி  
யின்பார் வரமளிக்கு மேந்தலே—வன்பார்

மலமாயை கன்மமெனு மாமலத்தைப் போக்கிக்  
குலமான ஞானங் கொடுப்போய்—ஶிலையான

வேதப் பொருளாயவ் வேதமுங் காணிய  
போதப் பொருளாய புத்தேளே—வாதப்போர்

கொள்ளும் பரசமயக் கூட்டத்துக் கெட்டாது  
விள்ளுஞ்சை வத்தில் விளங்குவோய்—துள்ளுமொரு

சேலே யனவிழியாள் செய்ய சிறுதலாள்  
பாலே யனையமொழிப் பைந்தொடியான்—மேலாய

வள்ளி பயங்தோடி வண்ணக் குகன்றன்னை  
யுள்ளி நயந்தனைக்க வம்பலுருப்—பொள்ளென்னக்

கொண்டவன் முன்னே கொடுக்கர்ச் சனையோடு  
பண்டவி தன்னிற் படர்ந்தோனே—கண்டறியக்

கூடாத பேரூருவங் கொண்டோ யொருளாளும்  
வாடாத மெய்த்தவமார் மாழுணிவோர்—பீடாரும்

நெஞ்ச வரங்கத்தி னின் ரு கடம்புரியுங்  
கஞ்சத்தை யொத்த கழவினையாய்—வஞ்சத்தா

லந்தரத்தி லோக்கி யவனிக் கிடர் தந்த  
விந்தத்தின் வீறடக்கு மேலவன்றன்—நந்தவிலாக்

கும்பங் கவிழ்த்துக் குலிசன்செய் நந்தவனம்  
வெம்பு சிலைமாற்று மேதக்கோய்—சம்புபத்த

தொண்டு குறையாத சோமாசி மாறனார்  
கண்டு தெளியவவற் காண்பித்தோய்—விண்டுதருஞ்

செங்கமலத் தேவிற் சிருட்டித் தொழில் புரிந்த  
பொங்கமலப் பன்னிருகைப் புத்தேளாங்—கொங்குலவுங்

தாரானை யன்புள்ள தம்பியாக் கொண்டருளஞ்  
சீராளா தெய்வ சிகாமணியே—நாராரு

மெய்யன்பர் நெஞ்சத்தின் மேவும் பெருஷிதியே  
பொய்யன்பர் காண்த போதகமே—நொய்யவெலி

மூவுலக வாட்சிக்கு மூவா வரம்பெற்ற  
பூவுலகின் மேலாய பொற்பதியி—லாவது—ன

வந்து பணிவாய் வனங்குமிரா மன்பாவும்  
சிந்து மலர்ப்பாதச் செம்மலே—வந்து

சமுகங் தனினின் ரு தாழ்ந்தோர்.தமக்குச்  
சமுகங் தனைக்காட்டுங் தோன்று—லழி தஞ்சீர்

மாகதங் தங்குபவ மாறக் கிழித்தருஞ்  
மேகதங் தங்கரங்கொ ளெம்மானே—பாகுதங்கு

மொப்பிலீ ஏற்சுவைபோ ஊள்ளுவா ருள்ளத்திற்  
நிப்பியமாய்த் தித்திக்குஞ் செங்தேனே—தப்பி

னலம்போ தரானானு நாகத்தா ரேத்து  
மிலம்போ தரங்கம மேய்ந்தோய்—உலம்பாத

வாரம் புரஞ் மழகார் புயமுடைய  
வேரம்பா வென்னகமா ரெங்குருவே—சிரோன்றப்

போற்றுமதி யார்களைப்பைப் போக்கநறாங் கால்வீசித்  
தோற்றுமதி கார்ந்தருஞாங் சூர்ப்பகன்னு—யேற்றமிகும்

வெற்பான் மழைதுத்து வேலை தனிற்றுயி இம்  
பொற்பார் தருந்திருமால் சூரித்தே—அற்பார்

வாடு நடனமுகங் தன்றுமி மீந்தருள்செய்  
நீடு மருஞ்சைடய நின்மலனே—பீடுபெறச்

செய்யுமுப தேசமொழி செய்யசெவி கொள்ளாத  
மையுலவு சேற்கணுமை மங்கைத்தனை—வெய்யமொழி

சொல்லிமுனி வாற்சபித்த துய்யதிருத் தந்தைகரம்  
புல்லுமறை நூல்பறித்துப் பொட்டென்று—வில்லுமிழுஞ்

செம்மணியை வீசுங் தெளிநீர்க் கடவினிடை  
விளம்தமாய் வீசும் விறலுடையோ—யெம்மிறையே

யெல்லா வினைக்கு மியானே தலைவனென  
நல்லார் சபரி நயக்கின்றேய்—மல்லாரும்

வாரமார் கெஞ்சுடையான் வாரிசும் மண்ணூள்வோன்  
சேரமான் மாவேறிச் செல்லுமுனாங்—சீரமருஞ்

செந்தமிழ்நா டிப்புமா தெய்வப் புலமையுடன்  
வந்துதயஞ் செய்த வனப்புடையான்—முந்துபுக

செழிலைவதனை வெண்கிரியி லார்வமுடன் சேரப்பித்த  
செவ்வையுறு நீள்புழைசேர் செங்கரத்தோய்—கெளவையிலா

வாரூறு தத்துவத்துக் கப்பாலா யெட்டாமல்  
வீருகத் தோற்றும் விகரதனே—யேறேறு

மண்ணன்று மம்மைக்கு மாறு முகவற்குங்  
தண்ணற்கு மென்றனக்குங் கணமணியே—யெண்ணற்கு

மேலாத வீரத்தா னேமனே ரேராவோன்  
 ரேலாத வாகையினுன் ரேன்முகத்தான்—மேலாய  
 வெவ்வலகுங் காடு மியற்கையினுன் வாரிவரும்  
 வெவ்விடமே, ரேராஜ வெஞ்சினத்தா—ஞௌவியமார்  
 தானவருக் கின்னுயிராய்ச் சஞ்சரித்தோன் றன்னுயிரை  
 வான முறச்செய்த வண்மையனே—மான  
 தெருக்கள் குளக்கரைகள் செய்ய வழிப்பாங்கர்  
 தெருக்க ஓடிமன்னிச் சார்ந்தோர்—வெருக்கொள்ள  
 விட்டிரா தாவலுடன், வேண்டும் வரமுதவ  
 மட்டருத் தும்பையணி மார்பகத்தோய்—மொட்டுவிரி  
 கொக்கிறகு கூவிளங்கள் கொத்தாரு மந்தாரஞ்சு  
 செக்க ரொளிவாயுஞ் செவ்வரத்தை—மிக்கநறஞ்  
 சாதியிரு வாட்சிமருச் சண்பகை மூல்லையளி  
 கோதிமது வுண்ணுங் குறுக்கத்தி—யோதரிய  
 செங்கழுகிர் தேங்குவலோ செவ்வந்தி புன்னுகங்  
 கொங்குலு கோங்கஞ் குளிர்கரங்தை—துங்கமுறங்  
 தாமரையூ மத்தமொடு தண்ணை ரறுகம்புல்  
 வாம முடியில் வினந்தருள்வோய்—கோமளஞ்சேர்  
 மோதகந்தீங் காப்பரிசி மொய்மணமா ரெள்ளுருண்டை  
 சீதமுறங் செவ்விளாங்கி தேங்கரும்பு—கோதில்  
 பருப்போ டவல்கடலை பாகு குழம்புப்பால்  
 விருப்பா ரதிரசமான் வெண்ணெய்—திருப்பொலியஞ்  
 சென்னற் பொரிபயறு தீஞ்சுவையார் சூவிற்றேன்  
 கன்னற் பிழிந்த கவின்சாறு—தின்னற்கா  
 நாவ றருங்கனிக் ணல்ல விளாங்கனிக  
 ளாவ றருங்கன்ற வற்புதஞ்சேர்—காவிலமர்

வாழூ தருங்கனிகள் வண்ணப் பலாக்கனிகள்  
மாழூ தருங்கனிகள் மாண்டையறுக்—கோழுரைய

சூகமமர் தாற்றினுடன் பெரற்பா ரிலைதேங்காய்  
மோகமுடன் சந்தியின் முன்படைத்தே—யோதரிய

வேத முதற்பொருளே விண்ணவருக் கிண்ணுயிரே  
போத முதவும் புகழுடையாய்—மேதகைய

வேய்போலுங் தோளி விமலை யுமைகுமரா  
தாய்போ லருஞ்தவுங் தாழ்செவியாய்—பாயொளிசேர்

பொன்னாருங் கிட்புரிப்புண்புண்டோய் மணிசேரும்  
பன்னாக மார்த்த பருவரையாய்—கன்னகம்

மன்று கரும்பயில் வாக்கியநற் சித்துருவுங்  
துன்று திருத்தாதை தோளேறி—வின்றருளிக்

கோல முடனிருங்து கொஞ்சி விளோயாடின்  
சீல முறுஞ்சேயைத் திண்கரத்தாற்—ரூலமதிற்

றள்ளி மகிழ்ந்தேறித் தானந்தத் தந்தையளி  
வெள்ளோ சிறமான விண்ணதியி—னுள்ளாழும்

பார்க்கத் துதிக்கைக்குப் பற்று திருந்ததனால்  
வேர்க்க நொடியில் விரைவுற்றுத்—தீர்க்கரிய

வந்தை யுள்ளி யயல்வீசி யாங்குறையு  
நன்னீர மாமதியை நங்கொம்போ—டின்னேர

மொத்திடுவோ மென்றினைக்க வொவ்வாத தால்வெகுண்டு  
பொத்தென்றே யம்மதியைப் போட்டிறைவன்—சித்தம்

மகிழ் விளோயாடி வந்துமையாள் பாங்கர்த்  
திகழு வமர்ந்தருஞ்கு தேவே—புகழுவரு

முத்திக்குஞ் சித்திக்கு முன்னே னெனச்சுழுந்த  
யெத்திக்கு மேத்து யியல்புடையாய்—பத்திக்கு

மெங்கஞக்கு மோர்சிறிது மெட்டாதா வென்செய்வோங்  
கொங்களிக்கு மாமத்தாய் கோதில்லா—யிக்கொளிக்கா

தினனரு டங்தெங்க ஜேதமறப் பாயென்று  
தன்னெளிரி னின்றேத்தித் தாழ்ந்தோர்முன்—பன்னரிய

உண்கழல்க ளோந்துகரன் வந்தா னெனவொலிக்கக்  
கிண்ணினியு நாபுரமுங் கிண்ணென்னக்—கண்களிகொள்

செஞ்சடர் மார்பிற் றிகழு மணியார  
மஞ்சடர் வீசி யசைந்தருள—வெஞ்சலிலா

மாற்றுயரும் பொன்னுந்செய் வாகு வலயங்க  
ஞுற்றிசையு மிக்கவோளி நல்கவுய—ரேற்றமிகுங்

குண்டலைக் டோளிடறிக் கோல முடனிலங்க  
உண்டர் தொழும்குட மல்லோட்ட—மண்ணெடாளிசேர்

புஞ்சுறுவஸ் காட்டும் புனித முகங்காட்டி  
வன்மையுற மாகு மகிழ்ந்தேறி—நன்மையுடன்

வந்துமகிழ் கொண்டந்த வானேருக்குங் கிட்டாத  
முந்துமரு ஸாலவர்க்குமுன்னரிய—நந்தலிலா

வெல்லா வலகுக்கு மேய்க்க வரசளித்து  
மல்லா ரதிகாரம் வைத்தருளி—யொல்லாத

போதம் பெருங்கல்வி பொன்னுடை தந்தருளி  
நாதம் படிமுரச நன்கொலிக்க—மாதம்பங்

கட்டிங் கொடிவாயிற் தாவற் செறிமாட—  
மட்டின் ரெனவளித்து மாருது—முட்டின்றி

யிம்மை சீலமெல்லா மேய்வித்து நோய் விலக்கிச்  
செம்பையுறுங் தீர்க்காயுள் சேர்வித்தே—யம்மை

சிவலோக வாட்சித் திறத்தை யளிக்கும்  
யுவராச குஞ்சரமே யோகத்—தவமாதி

செய்யும் வகையறியான் நீவினேயு மிக்குடையா  
லையு மனமுடையா னுயின்யான்—வெய்யதுவாஞ்

சிற்றின்ப மேநாஞுந் தேடித் திரிந்திடுவான்  
கற்றின்பங் கொண்டுகழைக் காண்பரியான்—முற்றிவரும்

பொய்யுடையா னன்றுன் போதமிலான் வீண்வறியன்  
கையுடையா னல்லினத்தைக் காதலியா—னுய்யுநெறி

யெண்ணு னிவனமக்கே னென்றென்னென் தள்ளாமற்  
றண்ணு ரருஞுதவித் தாவறுத்துப்—பண்ணுரு

மெல்லாக் கலையு மிசையக் கொடுத்தருளிப்  
பொல்லாக் கவியெல்லாம் போக்குவித்து—நல்லார்கள்

கூட்டந் தனிற்சீர்த்துக் கொல்லா விரதத்தின்  
நாட்டந் தனைச்செலுத்து உண்புதவி—வேடுவரும்

பேயான் மிருகத்தாற் பீழமுதரும் பூதத்தாற்  
நீயான் மிகுந்ராற் றெவ்வினத்தா—னேயினுற்

காதும் படையினத்தாற் கள்வரால் வெவ்விடத்தா  
லோதும் பறவைகளா அண்டாகுஞ்—தீதை

யடையாது நீக்கிப்பி னந்தஞா னத்தின்  
றடையான வைம்பொறியைத் தாழ்த்திக்—கடையாருஞ்

செம்பார் களிம்பாத் திகழா னவந்தன்னல்  
வெம்பாததனுடைய வேரறுத்து—வம்பான

தீய வழிகாட்டிச் சென்மம் பலதந்து  
வீய வழிசெய் வினமுறுக்கிக்—காயவரும்

வெங்கடா வேறி வெருவும் படிமுன்வந்  
தெங்கடர் போவதென் வீர்த்துப்போய்ச்—சங்கடமே

தந்து வருத்துஞ் சமனார் தொழிலிறவு  
நந்து மதுவார் நளினத்தோ—னேர்து

சலியா திருந்திடவுஞ் தாய்மாரு டீன்று  
நலியா திருந்திடவு ஏன்றுள்—வலியாவு

மோய்ந்துருவம் வெவ்வேறு யூசலை நேஷாக  
மாய்ந்து பிறந்துவரன் மாறிடவு—மாய்ந்துவஶங்க

கண்ணுண்ண மணிபோற் கலக்குமுன் சேவடி க்ஷீதி  
நன்னும் வரமெனக்கு—உலகு  
(முற்றிற்று.)

॥

சிவமயம்

### விநாயகரீரட்டை மணிமாலை வேண்பா

பொன்பெறலாம் பேசரிய போதமுடன் கல்வியினின்  
பம்பெறலாங் கிட்டாத பாரிலுண்டோ—தென்பயிலு  
மஞ்சக் கரத்தாற் கரும்புதல்வ ஞெந்துகங்கள்  
கஞ்சப் பதங்தொழுதக் கால்

(க)

கலித்துறை

காலங் கருதிக் கரும்பக டாளி கதித்தெழுந்து  
சூலங் கரத்தினிற் கொண்டுயிர் கொள்ளத் தொடங்குமுன  
மாலங் குடித்துவிண் காத்தருள் வோன்றரு மானிமுக  
செல்கொண்ணகத் தொண்டர் குழாத்தெனைச் சேர்த்தருளே (ஐ)

வேண்பா

அருளாளர் போலகமே யாதரங்காட்டுந்  
தெருளாள ரல்லாரைச் சேர்ந்து—மருளாமற்  
கந்தன் றமையன் கவினூர் தருமொற்றைத்  
தந்தன் றிருவடியைச் சார்


(ஏ)

கலித்துறை

சாரா ரடியறை யன்புளங் கொண்டு தலைவணங்கார்  
காராருங் கந்தரக் கண்ணுத லீன்ற கயமுகனை  
யோரா ரவனடிப் பொற்று மரையை யுளக்கண்கொண்டு  
பாராரிப் பேயர் பிறந்துற லாகும் பயனெதுவே

(ஏ)

வெண்பா



பயணின் மனி தரைப் பாடிப் புலவீ  
ருயர்வெய்த ஊண்டோ யுரைமி—னியன்மருவு  
முங்கைதவள முற்றுமுண்டா மும்மதமார் தங்கிமுகத்  
தெங்கைபதந் போற்றிசெய்வீ ரேவ் (ஏ)

கலித்துறை

எலங் கமழுநறு மோதக மேந்து மெழிற்கரத்தான்  
சீலங் குடிகொ ளடியா ரகத்தினைச் சேர்ந்து கைவோன்  
காலங் கடந்த கருணை லயன் றதிக் கைமுகத்தான்  
கோலங்கொள் பாதந் துதிப்பவர்க் கேது குறைவிக்குனே (ஏ)

வெண்பா

குறையாமெய் யன்பரகங் கோயிலாக் கொள்வோய்  
மகற்யா வறியா மணியே—கறையாரு  
நஞ்ச மயின்றபிரா ன்கிய வாரணமே  
தஞ்ச முனதுதிருத் தாள் (ஏ)

கலித்துறை

தாளா இலகை யளங்தோன் றனக்குத் தகைமருக  
அளா னவர்கெவ் லைகிலு மாட்சி யளித்திடுவோன்  
வேளான தம்பி தனைவேண்ட வள்ளியை வேட்க நல்குஞ்  
தோளாத மாமணி போல்பவன் பாதத் துனைதுனையே (ஏ)

வெண்பா

துணையேநி யென்பாற்குத் தோன்றுத் துணையா  
யிறையேய யிலாவளங்க ஸிடிங்—கணையாகக்  
கேசவனைக் கொண்டு புரங் கேட்டையச் செய்தவேண்டோ  
ஸீச னளித்த விபம் (ஏ)

கலித்துறை

இப்புகங் கொண்ட நிசாரா னலு கெய்துமிடர் ,  
தபவவன் றன்னை யழித்திடு வோய்சிலர் தாரணியிற்  
செபதப மாதி யியற்றவர் நின்னைச் செபித்தறியார்  
துபமுத ஸாதிய நோயே யிவர்க்குக் கதியென்பவே (ஏ)

### வேண்பா

கதியா சிலைகாட்டுங் காரணனைத் தூய  
 மதியார் சடையான் மகனைத்—துதியாதார்  
 காணுனை யைங்கரனைக் கற்பகத்தை யெப்போது  
 நானு தகமேநி நாடு

(ஈக)

### கலீத்துறை

ஈடும் பிரணவச் செம்பொரு ளானவ ஓம்பிறப்பை  
 வீடும் படியருள் செய்பவன் பஸ்வகை வேதங்களுந்  
 தேடும் படிவங் தெரியா தழுலத் திகழ்ந்தருள்வோன்  
 கூடும் புகழுருக் கொண்டபி ராணைநிற் கோதறுமே

(ஈடு)

### வேண்பா

அறுகா வருச்சினைசெய் யன்பார்கட் கெஞ்ஞான் றாஞ்  
 சிறுகாவுளமுதலங் தேவன்—குறுகாத  
 சீராளன் செம்பவளச் செம்மேனி யான்கொன்றைத்  
 தாராள ளெங்க டனம்

(ஈக)

### கலீத்துறை

தனத்தைப் பெரிதெனப் பாராட்டி யென்றுங் தவித்திடுமென்  
 மனத்தைத் திருப்பியுன் சேவடி சேர வரந்தருவாய்  
 வனத்தைத் தரித்து வனத்திற் ருயில்புரி மான்மருகா  
 கனத்தைப் பொருவ வருண்மழு சிந்துங் கணபதியே

(ஈசு)

### வேண்பா

பதியா யமர்வானைப் பற்றற்றுர் பற்று  
 நிதியா யமர்ந்த நிதியை—நதியாரும்  
 வேணியனை யைங்கரனை விண்ணவைனைக் கோடேந்து  
 பாணியனை நெஞ்சே பணி

(ஈடு)

### கலீத்துறை

பணியா துனைத்தினம் பாடாது சின்ற பழிசமங்தேற்  
 கணியாய நின்னாருட் பெற்றிடுங் காலு மணவறுமோ  
 துணியா கியமதி பூண்டவ னீன்றரு டய்யதிரு  
 மணியாகி வேத முதற்பொரு ளாகிய மாதங்கமே

(ஈசு)

## வேண்பா

மாதவரே யானுலு மாமுகின் பாதத்தை  
யேதிகெதன வெண்ணி யிகழ்கொடிய—பாதகரைக்  
கிட்டாது சிற்பதற்குக் கேட்கின்றே நோவரான்  
நட்டாது நீயெனக்குத் தா

(உள)

## கலித்துறை

தாதை யுதவிய மாங்கனி வாங்குஞ் சதுருடையான்  
நீதை யெவரு மடையாது காக்குஞ் திருவருளான்  
கோதை யசைகின்ற தோஞுடை யானெனு கோதுமிலான்  
மேதையர் போற்ற வரவர்க்கருள் வானெங்கள் விண்ணவட்டை (உஅ)

## வேண்பா

விண்ணவர்க் களவ்ளாரும் வேண்டித் துதிசெய்யும்  
பண்ணவனு மைங்கரன்றன் பாதத்தைக்—கண்ணூர  
முப்போதுங் கண்டு முதியபணி செய்பவருக்  
கெப்போது மில்லை யிடர் (உகு)

## கலித்துறை

இடரைத் தினாந்தரு மைம்பகை நீக்கி யெனையடியார்க்  
கடலைத் தருங்கிருத் தாமரைத் தாட்கன்ப னக்குவையோ  
கடலைத் திருப்பியுட் கொண்டவன் கொண்ட கழன்டலீகர்  
புடவித் தலைவந் தலகுப்பிச் செய்யுமெம் புண்ணியனை (உா)

(முந்திற்று.)

॥

சிவமயம்

வாதழூரடிக ஸிரட்டைமணிமாலை.

## வேண்பா

திருவாத ஆரில்வருங் தேவே தொடருங்  
கருவாரா நன்னென்றியைக் கண்டோ—யொருவாகை  
ஆள்ளத்திற் றங்குவோ யுன்னன்பி னுயைனேயேற்  
கெள்ளத் தலையேனு மீ

(க)

## கலித்துறை

ஈசன் பசுபதி யெம்மான் பர்டம னீணயடி னயப்  
ஷுசனை செய்தருள் வெள்ளங் தினோத்த புணிதமுறு  
நேசைன வாத புரியானை விணபுகழ் னின்மலைநை  
தேசூறு வள்ளலைப் பாடின் வெம் பாவஞ் சிதைந்தி இமே

(எ)

## வேண்டா

ஒந்தவார் பஸ்கயில்லை மேலா ரூறுவண்டு  
 சீநாவா னவையெல்லா துண்பொடியாக்—காவாரு  
 மாதனக மாளிகைகுழ் வாதாலூ ராந்பாதக  
 கேரகனக மேத்துப்பவர்க் கு (ஏ)

## கலித்துறை

குணாங்களி லேனெஞ்சின் மேவி யிருளைக் குமைத்தெழிலார்  
 தணவென்று மில்லருண் மாமழை பெய்துறத் தங்கியவர  
 வெணமூடி யாத வளமிக வோங்கி யிலங்குமலர்த்  
 துணர்டலி தண்டலை குஷ்வாத ஆரன் அணைப்பதமே (ஏ)

## வேண்டா

பதறித் தனக்தேடிப் பாரிற் சமுன்று  
 கிதனப் படுசெஞ்சீசீ மேவி—மதனற்காய்  
 பித்த னடியடைக்க பேறுடையான் வாதசூர்ச்  
 சித்தன் றிருவடியைச் சேர் (ஏ)

## கலித்துறை

சேரும் பவப்பினி தீர்த்துய வாகுந் திகழ்பலவீர்  
 சீரும் புகழு மிகுவாத ஸீர்வருஞ் செய்தவத்தா  
 ணீரும் பிறையுமணிச்தான் பதயுக வெஞ்சிருத்தி  
 யாரும் பஜுவற் ரெடைகுட்டு மன்பஜுக் காட்படினே (ஏ)

## வேண்டா

படிறன் குணமிலான் பாதகனு மென்றே  
 யடியினை நோக்கா தகற்றி—விட னுநி  
 காமமலி வாதசூர் வள்ளலே யுன்னுடைய  
 நாமமற வாதென்ற னு (ஏ)

## கலித்துறை

நாதா வெளினப்புரங் தாண்டுகொள் வாயென நக்கனெழுந்  
 பாதாம் புயப்புனை யாற்பவ நீந்தும் பரிசுடையான்  
 பேதாவி வாத புரியண்ணல் பேரருண் மேவியவர்  
 வேசா முதலிய விண்ணேனுர் பணிசெய மேவுவரே (ஏ)

## வேண்பா

தமிழகமேத்து மியல்வாத ஆரானை  
 தாழூவ ரெஞ்சான் றந் தாரணியில் — வீழு  
 நவமான வின்பழுற்று நன்னூவர் பேலைச்  
 சிவலோக வாட்சித் திறம்

(க)

## கலித்துறை

திறம்பாது பத்திப் பெருங்கடன் மூழ்கிச் சிவவடிவா  
 புறம்பா வலனைத் திருவாத ஆரான யுத்தமனைப்  
 புறம்பா மதவிருள் சீக்குங் குரவினப்பூசித்தவர்  
 குறும்பாய மும்மலத் தீப்பிணி யின்றிக் குவவுரை

(ஒ)

## வேண்பா

குலங்கிட யேறிவருங் கோடானை மாவி  
 னிலவிவரச் செய்தானை சீர்கு—மூலகமெலாஞ்சு  
 சிந்திக்க நின்றூனைச் சீர்வாத ஆரானை  
 வந்திக்கப்போமே மறு

(உக)

## கலித்துறை

மறுக வரும்பவ சாகர நீங்கும் வழிதெரித்துச்  
 சிறுகு மதிபுனை வேணிப் பகவன்பொற் சேவடியைக்  
 குறுகி வரம்பிவின் பந்தனின் மூழ்குங் குணம்படைத்த  
 முறுகிய வன்புடை யான்வாத ஆரெனின் முத்தியுண்டே

(கா)

## வேண்பா

உண்டுறங்கி நாள்போக்கி யும்யும் வகையறியா  
 மிண்டனென நீக்கியென விட்டாயேல்—மண்டினசயோ  
 டங்குரித்தோய் வாதால் ரத்தா வினிநாயே  
 னெங்குரைப்பேன் வேறுபுக வின்று

(கங)

## கலித்துறை

இன்றமிழுச் செங்கொடை யாலோளி செய்ய மெழித்களாக  
 மன்றவன் சேவடிப் பங்கய மேத்திமலமகன்று  
 துன்றிய சல்லருள் வீட்டினை மேவித் துலக்கழுற  
 கின்றவன் மாமறை யோன்வாத ஆரெனன் னொஞ்சத்தனே

(கங)

## வெண்பா

தன்வசத்தி ண்கிமலத் தாக்கற் ரேரிநுபா  
மன்வசமாய் சின்றதிரு வாதசீர்—மன்னதியுஞ்  
சீதப்பால் வெண்மதியுஞ் சேர்சடையா இனப்புகழு  
ந்தப்பா வக்குண்டோ நேர்

(கடி)

## கலித்துறை

நேரிய னுகி யரசர் திகைதர ண்ணலகைச்  
நேரிய வாட்சி புரியிரி மர்த்தனச் செம்மலுக்குக்  
காரிய னுசி யவற்கருள் செய்டுஸ் கலைக்கடலா  
மாரியன் வாத புரியாள்றன் சீரை யளப்பரிதே

(ககு)

## வெண்பா

தேவாதி தேவன் சிவன்சே வடிசிழலை  
யோவா தடைந்த வயர்புலவா—மூவாத  
காராரும் வாதலூர்க் கர்த்தா வறியேன்பாற்  
சாராதோ சின்னேக்கஞ் சற்று

(கன)

## கலித்துறை

சற்றுங் குறைவில் தாகிய நேமங்கொள் சம்பத்தியைப்  
பெற்றுயர் வெய்து சினதருள் யானும் பெறவிரும்பி  
யுற்றன னுன்னெண்க் கண்டிலான் காப்பது முன்கடனுற்  
கற்றவர் வாழுங் திருவாத ஆர்வருங் காவலனே

(கடி)

## வெண்பா

காவலராய் வாழுந்தாலுங் காலாங் தரமுண்டாற்  
ழுவுலக வாழ்க்கைவெறும் பொய்நெஞ்சே—தேவரெலா  
நேயமுடன் வந்திக்க சின்றுள்ளீர் வாதசீர்  
நாயகனே வரழுவன்று நம்பு


(ககு)

## கலித்துறை

புன்னெறி யெய்திய புத்தரை வாதப் புயற்படுத்தி  
மன்னவன் கன்னிக்கு மூகையை மாற்ற மகிமைபெற்ற  
முன்னவன் வாத புரியன்னல் பத்தர்க்கு முன் வரவு  
மூவான்ன ஏவி வரும்பக டேறி யதுஞ்சமனே

(எடு)

(முந்திற்க.)



170572

Tamil Nadu State Library and Archives

~~05/25~~  
2.25